1975 ஏப்ரல் 2]

திரு. த. சோனையா : இராமநாதபுரம் மாவட்டத்தில் 1967-ம் ஆண்டுக்கு முன்பு கூட்டுறவுச் சங்கங்களில் மோசடி செய்தவர்கள்மீது எத்தனை வழக்கு கள் போடப்பட்டிருக்கின்றன ? அதிலே தண்டனை பெற்றது யார் யார் ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : தனிக் கேள்வி வேண்டும்.

திரு. என். கிட்டப்பா : கூட்டுறவுச் சங்கங்களில் நடைபெறும் குற்றங் களைப் பற்றி எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் உடனடியாகப் பரிசீலிக்கப் படுவதில்லை. யாரிடத்தில் சொல்ல வேண்டும், எப்படிச் சொல்லவேண்டும் என்பதை அறிய இயலுமா ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : பலவிதமான குற்றங்கள் நடைபெறு கின்றன. இலாகாப் பூர்வமான நடவடிக்கை வேண்டுமானால் இலாகாவிடத்தில் சொல்ல வேண்டும். கிரிமினல் குற்றமாக இருக்குமானால் இதற்கென்று அமைக் கப்பட்டிருக்கும் விசேஷப் புலன் ஆய்வுத் துறையிடத்தில் சொன்னால் நடவடிக்கை எடுப்பார்கள்.

திரு. எம். ஏ. லத்தீப் : சிறப்புத் துறை போலீஸ்காரர்களால், ஏற்படுத்தப் பட்ட நாளில் இருந்து இதுவரை எத்தனை குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக் கின்றன ? எத்தனை பேர் உண்மையாகத் தண்டனை அடைந்திருக்கிறார்கள் ? இந்த அடிப்படையில் அரசாங்கம் பெற்ற அனுபவத்தின் காரணமாக இது சம்பந்தமாக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : 1971-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப் பட்டது 261 ; தண்டிக்கப்பட்டவர்கள் 29 ; 1972-ல் வழக்குப் பதிவு செய்யப் பட்டது 335 ; தண்டிக்கப்பட்டவர்கள் 81 ; 1973-ல் வழக்குப் பதிவு செய்யப் பட்டது 300 ; தண்டிக்கப்பட்டவர்கள் 73 பேர் ; 1974-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது 290 ; தண்டிக்கப்பட்டவர்கள் 40 பேர்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : கேள்வி நேரத்திலாவது உறுப் பினர்கள் தங்கள் இருக்கையில் இருந்தால் நலமாக இருக்கும்.

திரு. ஜே. ஜேம்ஸ் : ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ் கண்டுபிடிக்கின்ற குற்றங் களில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று சொன்னால் அரசாங்கத்தின் அனுமதி பெற வேண்டுமா அல்லது தாங்களாகவே அவர்கள் வழக்குப் பதிவு செய்யலாமா ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை.